

அஷ்டலக்ஷ்மி

# சிறுவர் குதை மலர்

5



வெள்ளி மலர்



அஷ்டலக்ஷ்மி

அறநெறிப் பாடசாலை  
பந்த சுர்ஜதி அம்பாள் ஆலயம்  
அரியாவலை - யாழ்ப்பாணம்  
புதிவு தில - HA/7/56/14/271

## சிறுவர் கதை மலர்

வெள்ளி மர்

5



கதைகள் தொகுப்பு :-

செல்லத்துரை முரளிதரன் அவர்கள்



அஷ்டலக்ஷ்மி பகிப்பகம்

41, கண்ணடி வீதி, கைதுடி யாழ்ப்பாணம்.  
322, செட்டியார் தெரு, கொழும்பு - 11.

தொலைபேசி: 021-2231769, 011-2334004

## பொருள்க்கம்

1. காவும் கொண்ட சூதிரை -----	3
2. குணம் கெட்ட கொக்கு -----	5
3. காவும் கொண்டவர் துன்பமே அடைவர்	7
4. சிங்கமும் பன்றியும் -----	9
5. வீண் பெருமை துன்பம் தரும் -----	11
6. பொறாமை ஆகாது -----	13
7. குரங்கும் பறவைகளும் -----	15
8. குரங்கும் முதலையும் -----	17
9. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு -----	20
10. கழுதையும் நிழலும் -----	23


வாரத்தின் ஏழு நாட்களுக்கு உகந்ததாக இந்த கதைமலர் புத்தகம் பிரித்து அச்சிடப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்கள் இந்த கதை மலரைப் பயன் படுத்த ஆசிரியப் பெருமக்கள் பெரும் உறுதுணையாக இருகின்றார்கள். அவர்களுக்கு நாங்கள் எப்போதும் எங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

**“ நல்ல புத்தகம் நல்ல நன்பனை விட மேலானது. ”**

- பதிப்பாளர்



# I. கர்வம் கொண்ட குதிரை




ஒரு வியாபாரியிடம் குதிரை ஒன்றும் பெரிய கழுதை ஒன்றும் இருந்தன. அவர் குதிரையைச் சவாரி செய்யவும், கழுதையை மூட்டை சுமக்கவும் உபயோகித்தார்.


ஒரு நாள், அருகிலுள்ள நகரத்திற்கு குதிரையையும் கழுதையையும் ஓட்டிச் சென்றார். கழுதையின் மேல் பெரிய பார மூட்டை ஒன்றை ஏற்றியிருந்தார். அதனால் கழுதை, பாரம் தாங்காமல் தள்ளாடித் தடுமாறி, சிரமத்துடன் நடந்து சென்றது. குதிரையோ தன் மேல் பாரம் எதுவுமில்லாமல் குதூகலத்துடன் நடந்து சென்றது. வழியில் குதிரை, கழுதையைப் பார்த்து நன்பனே! நீ, பெரிய பாரமூட்டையுடன் வெகுசிரமத்துடன் நடந்து வருகிறாய். நானோ, பாரம் எதுவுமில்லாமல், சுகமாக நடந்து வருகிறேன் என்று கூறி ஏனான்ம் செய்தது.

சிறிது தூரம் சென்றதும் கழுதையால் நடக்க முடியவில்லை. அதனால் கீழே படுத்தது. வியாபாரி பல வழிகளில் முயன்றும், கழுதை எழுந்திருக்கவில்லை. வேறு வழியின்றி வியாபாரி, கழுதையின் மேல் இருந்த பார மூட்டையை எடுத்து, குதிரையின் முதுகில் ஏற்றினார். பாரம் குறைந்தவுடன், கழுதையும் எழுந்து நின்றது.

பிறகு வியாபாரி இரண்டையும் ஓட்டிச் சென்றார். பாரம் முழுவதையும் குதிரை கடைசிவரை வெகு தூரம் சூமந்து செல்ல வேண்டியதாயிற்று. அதனால், அது வெகு துன்பப்பட்டது. தான் கழுதையை ஏனாம் செய்ததால் தனக்கு அக்கதி ஏற்பட்டது என்பதை உணர்ந்தது. அன்று முதல் கழுதையிடம் இரக்கத்துடன் நடந்துகொண்டது.



## 2. குணம் கெட்ட கொக்கு



ஒரு பெரிய குளத்தில் நிறைய மீன்கள் இருந்தது. அவைகளுடன் பெரிய நண்டு ஒன்றும் இருந்தது. வேறு பெரிய கொக்கு ஒன்றும் இருந்தது. இவைகள் நண்பர்களாக வாழ்ந்து வந்தன. ஒன்றுக் கொன்று உதவி வந்தன.


ஒரு கடுங்கோடையில் அக்குளத்தில் நீர் வற்றியது. மீன்களும் நண்டும் அங்கிருக்க முடியாமல் தவித்தன. இதைக் கண்ட கொக்கு அவைகளுக்கு உதவி புரிவதாகச் சொல்லிற்று.

தனது அலகால் ஒவ்வொரு மீனாக கவ்விச் சென்று வேறு நீர் உள்ள குளத்திற்கு எடுத்துச் செல்வதாகச் சொல்லிற்று. அம்மாதிரி ஒவ்வொன்றாகக் கவ்விச் சென்றது. ஆனால் அவைகளை வேறு குளத்திற்கு எடுத்துச் செல்லாமல் ஒரு பாறையின்மேல் வைத்துக் கொன்று தீண்று வந்தது.


இவ்வாறு எல்லா மீன்களையும் கவ்வி எடுத்துச் சென்று கொன்று தீண்றது.

நீர் வற்றின குளத்தில் கடைசியில் நண்டு மாத்திரம் இருந்தது. கொக்கிடம் நண்டு தன்னையும் காப்பாற்றுமாறு கூறியது. நண்டையும் வேறு குளத்திற்கு எடுத்து செல்ல கொக்கு சம்மதித்தது. உடனே நண்டு கொக்கின் கழுத்தின் மேல் கவ்விப் பிடித்துக் கொண்டது. கொக்கும் பறந்து சென்றது.

பாறையின் அருகே வரும் போது நண்டு கீழே பாறையிலிருந்த மீன்களின் செதில்களைக் கண்டது. அதற்குக் கொக்கின் தீச்செயல் விளங்கிற்று. உடனே சிறிதும் தாமதியாமல் தனது கால்களால் கொக்கின் கழுத்தை அழுத்தி இறுக்கியது. கொக்கும் மூச்சுத் திணறி கீழே விழுந்து இறந்தது. நண்டும் தப்பிச் சென்றது.



### 3. கர்வம் கொண்டவர் துண்பமே அடைவர்




காட்டில் ஒரு நாள் பெரிய பூனை ஒன்றும் நரியும் சந்தித்தன. அவை இரண்டும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தன.

அப்பொழுது நரி பூனையிடம் “நண்பரே! தந்திரத்தீற்குப் பேர் போனவன் நான் எவ்விதத் தீங்கிலிருந்தும் தந்திரமாய் தப்புவேன்” என்று இறுமாப்புடன் கூறியது.


அதற்கு பூனை “நண்பரே! தங்களைப் போல் பல தந்திரங்கள் எனக்கு தெரியாது. சில தந்திரங்கள் தான் தெரியும். தங்களைப் போல் சாமர்த்தியம் எனக்குக் கிடையாது” என்று அடக்கத்துடன் பதில் கூறியது.

பூனையைக் கண்டு நரி ஏளனமாய் “ஓன்றும் தெரியாத நீ எவ்வாறு ஆபத்திலிருந்து தப்புவாய்” என்று ஏளனம் செய்தது.

அச்சமயம் தீவிரன்று அப்பக்கம் சிலவேட்டை நாய்கள் வர்தன. உடனே பூனை ஒரு பெரிய மரத்தின் மேல் ஏறிக்கொண்டது. ஆனால் நரியினால் ஓன்றும் செய்ய முடியவில்லை. அங்கிருந்து ஓட ஆரம்பித்தது. ஆனால் வேட்டை நாய்கள் வேகமாய் ஓடித் தாவி நரியைப் பிடித்துக் கொண்றன. பூனையோ தப்பிப் பிழைத்தது. கர்வம் கொண்டவர் துன்பமே அடைவர்.



## 4. சிங்கமும் பன்றியும்



ஒரு காட்டில் நிறைய மிருகங்கள் இருந்தன. அவை தமக்கு ஒரு தலைவனை ஏற்படுத்த நினைத்தன.


எல்லா மிருகங்களும் ஓரிடத்தில் ஒரு நாள் கூடின. உடல் வலிமை, வீரம், பெருந்தன்மை முதலிய பல குணங்கள் பொருந்திய சிங்கத்தைத் தமது தலைவனாகத் தேர்ந்தெடுத்தன.

அங்கு கூடியிருந்த காட்டுப் பன்றி ஒன்று மாத்திரம் சிங்கம் தலைவனாக இருப்பதை விரும்பவில்லை. சிங்கத்தினிடம் வெறுப்புடன் இருந்தது. சில நாட்கள் கழித்து ஒரு நாள் அப்பன்றியும் தலைவன் சிங்கமும் சுந்தித்தன. இரண்டும் வெகுநேரம் பேசிக் கொண்டன.


பன்றி சிங்கத்தைப் பார்த்து, எனது குடும்பம் எவ்வளவு பெரியது பார்த்தீரா? எனக்கு எத்தனை குட்டிகள் ஆனால் உமக்கு இருப்பது ஒரே ஒரு குட்டி தான் என்று ஏனென்ம் செய்தது.

அதற்குச் சிங்கம், தாங்கள் பல குட்டிகள் பெற்று என்ன நன்மை எனது ஒரு குட்டிக்கு இணையாகுமா? சிங்கக் குட்டியல்லவா?

அதனுடைய பலமும் வீரமும் உனது குட்டிகளுக்கு வருமா? எனது குட்டி கர்ஜித்தால் உனது குட்டிகள் ஓடி ஒளியும் என்று பதில் கூறிற்று. பன்றியும் ஒன்றும் பதில் பேச முடியாமல் அவ்விடம்; விட்டுச் சென்றது.




## 5. வீண் பெருமை துன்பம் தரும்



ஒரு காட்டின் அருகில் கழுதை மேய்ந்து கொண்டிருந்தது. அருகில் இருந்த குடிசையில் பெரிய சேவல் ஒன்று இருந்தது. அதுவும் இரை தேடி அலைந்து கொண்டிருந்தது. தீவிரன்று அங்கு ஒரு சிங்கம் வந்தது. சிங்கத்தைக் கண்ட சேவலும் கழுதையும் மிரண்டு பலமாகக் கவின.


சிங்கத்திற்கு கழுதையின் குரல் புதிதல்ல ஆனால் அச்சிங்கம் சேவலின் கவல் கேட்டதில்லை. அதனால் அது பயந்து அங்கிருந்து தீரும்பி ஓட ஆரம்பித்தது.



சிங்கம் ஓடுவதைக் கண்ட கழுதை தன் குரலைக் கேட்டுத்தான் சிங்கம் ஓடுவதாக நினைத்தது. தன்னைப் பற்றி பெருமையாக எண்ணிக் கொண்டது. தனக்கு அதீக பலம் திருப்பதாக நினைத்தது. உடனே சிங்கத்தைத் தூரத்திக் கொண்டு ஓடிற்று.

சிறிது தூரம் சென்றதும் சிங்கம் திரும்பிப் பார்த்தது. கழுதை தூரத்தில் ஓடி வருவதைக் கண்டது. அருகில் சேவலைக் காணவில்லை. அதனால் அதன் பயம் நீங்கிற்று. திரும்ப ஓடி வந்து கழுதையின் மேல் பாய்ந்து அதை கொன்று தீண்றது.

## 6. பொறாமை ஆகாது




ஒரு வியாபாரியிடம் கழுதை ஒன்றும் பெரிய நாய் ஒன்றும் இருந்தன. கழுதையை மூட்டைகளை ஏற்றிச் செல்ல உபயோகித்து வந்தார்.

நாய் வீட்டை பாதுகாத்து வந்தது. நாய்க்கு நல்ல உணவு கொடுத்து அன்புடன் வளர்த்து வந்தார். அதுவும் அடிக்கடி அவருடன் கொஞ்சி விளையாடுவது வழக்கம்.

இதைக் கண்ட கழுதைக்கு நாயின் மேல் பொறாமை ஏற்பட்டது. தானும் வியாபாரியிடம் கொஞ்சி விளையாட நிச்சயித்தது.

ஒரு நாள் மாலை வழக்கம் போல் வியாபாரி வீடு தீரும்பி வந்தார். நாயும் தாவிக் குதித்து அவரிடம் சென்று அன்புடன் விளையாடிற்று. அவரும் அதனுடன் கொஞ்சி விளையாடினார்.



சிறிது நேரம் கழித்து வியாபாரி களைப்படுன் ஒரு நாற்காலியில் அமர்ந்தார். அது தான் சமயம் என்று எண்ணிய கழுதை அவருடன் கொஞ்சி விளையாட நினைத்து பாய்ந்து சென்று அவரின் மார்பின் மேல் தனது கால்களை வைத்தது. இது கண்டு பயந்து வியாபாரி கழுதை தன்னைக் கடிக்க வருவதாக நினைத்தார். உடனே அருகிலிருந்த பெரிய தடியால் கழுதையை அடித்து வெளியில் தூரத்தினார்.

கழுதையும் தனக்கு நேர்ந்த கதியை நினைத்து வருந்தியது. அன்று முதல் நாயின் மேல் இருந்த பொறாமையை விட்டது.

## 7. குரங்கும் பறவைகளும்




ஒரு பெரிய மரத்தில் நிறைய பறவைகள் கூடுகட்டி வசித்து வந்தன. ஒரு நாள் அங்கு பெரிய மழை பெய்ய ஆரம்பித்தது. வெகு நேரம் விடாமல் மழை பெய்தது.

அச்சமயம் பெரிய குரங்கு ஒன்று மழையில் நனைந்து தணித்து தத்தளித்து அவதிப்பட்டது. அம்மரத்திற்கு கீழ் வந்து உட்கார்ந்தது. சிறிது மழையும் ஓய்ந்து நின்றது. குரங்கைக் கண்டு பறவைகள் அலறிப்புடைத்தன. குரங்கும் பேசாமல் கிருந்தது. அப்பறவைகள் குரங்கைப் பார்த்து பெரிய மிருகமான உன்னால் ஒரு கூடுகட்டி வாழ முடியாமல் தவிக்கிறாய். மழையில் அவதிப்படுகிறாய் என்று கூறியது.


சிறிய பறவைகளாகிய நாங்கள் கூடுகட்டி சுகமாக வாழ்கிறோம் என்று கூறி இகழ்ந்தன. குரங்கும் ஒன்றும் செய்யாமல் இருந்தது. ஆனால் பறவைகள் குரங்கை விடாமல் என்னி நகையாடிக் கொண்டிருந்தன.

சிறிது நேரத்தில் குரங்கும் பொறுமை இழந்தது. உடனே மரத்தின் மேல் தாவிச் சென்று பறவைகளின் கூடுகளைப் பிரித்து ஏறிந்து நாசம் செய்தது. பறவைகளும் அங்கு இருக்க முடியாமல் பறந்து வேறிடம் சென்றன.

ஆகையால் எப்பொழுதும் பிறரின் துன்பத்தைக் கண்டு என்னி நகையாடக் கூடாது.



## 8. குரங்கும் முதலையும்



ஒரு பெரிய ஏரியில் நிறைய முதலைகள் இருந்தன. அந்த ஏரிக்கரையில் ஒரு பெரிய மரத்தில் குரங்கு ஒன்று வசித்து வந்தது. ஒரு ஆண் முதலையும், குரங்கும் மிகுந்த நண்பர்களாயின. அம்முதலை தீனமும் அம்மரத்தடிக்கு வந்து குரங்குடன் உரையாடிக் கொண்டிருந்து விட்டுச் செல்லும். இவ்வாறு பல நாட்கள் நடந்து வந்தது.

அம் முதலை தன் மனைவியுடன் அவ்வேரியின் நடுவில் ஒரு சிறு தீவில் வசித்து வந்தது. ஒரு நாள் ஆண் முதலையுடன் பெண்முதலையும் மரத்தடிக்கு வந்தது. அங்கு குரங்குடன் ஆண்முதலை பேசுவதையும் அவர்களது நெருங்கிய சினேகித்ததைக் கண்டது.

அப்பெண் முதலை குரங்கின் ஈரலை உண்ண வெகுநாட்களாக ஆவலாக இருந்தது. முதலை இரண்டும் தமது இருப்பிடம் திரும்பின.


அங்கு சென்றதும் பெண்முதலை ஆண் முதலையிடம் “எனக்கு வெகுநாட்களாய் குரங்கின் ஈரலை உண்ண ஆவல். அதனால் எப்படியாவது உனது நண்பன் குரங்கை இங்கு அழைத்து வந்தால் நாம் இருவரும் அதன் ஈரலை உண்ணலாம்” என்றது.

இது கேட்ட ஆண் முதலை தனது நண்பனுக்குத் தீங்கு விளைவிக்க உடன் படவில்லை. அதனால் அது முடியாது என்று கூறியது. உடனே பெண் முதலை தனக்கு குரங்கின் ஈரல் கிடைக்கவில்லையென்றால் உயிரை விட்டு விடுவதாகப் பயமுறுத்தியது. வேறு வழியின்றி ஆண் முதலை குரங்கைக் கூட்டி வரச் சம்மதித்தது.

மறுநாட் காலை மரத்தடிக்கு வழக்கம் போல் சென்றது. குரங்கிடம், இன்று என் மனைவி உனக்கு விருந்து வைக்க நினைத்திருக்கிறாள். அதனால் தாங்கள் என் முதுகில் ஏறிக் கொண்டு என்னுடன் எமது இருப்பிடம் வந்தால் நாம் விருந்து உண்டு தீரும்பலாம்” என்றது. முதலில் குரங்கிற்கு முதலையுடன் செல்ல விருப்பம் இல்லை.

ஆனால் முதலை குரங்கை வற்புறுத்தி அழைத்துச் சென்றது. குரங்கு முதலையின் முதுகில் உட்கார்ந்து கொண்டது. முதலை தண்ணீரில் நீந்திச் சென்றது.


இரண்டும் போய்க் கொண்டிருக்கும் போது முதலை குரங்கிடம், “தங்களை எதற்குக் கூட்டிச் செல்கின்றேன் தெரியுமா? எனது மனைவி தங்களது ஈரலை உண்ண வெகு ஆவலுடன் இருக்கிறாள். அதற்குத் தான் தங்களை எனது இருப்பிடம் நோக்கி அழைத்துச் செல்கிறேன்” என்றது.



இதைக் கேட்ட குரங்கு உடனே முதலையிடம் தந்திரமாக “நண்பரே! இதைத் தாங்கள் மரத்தடியிலேயே கூறியிருக்கக் கூடாதா? எனது சுரலை அம்மரத்தில் உலர்த்தியிருக்கின்றேன். தாங்கள் அங்கு கூறியிருந்தால் அதை எடுத்து வந்திருக்கலாம்” என்றது.

குரங்கின் வார்த்தைகளை நம்பிய முதலை உடனே குரங்குடன் திரும்ப மரத்தடிக்கு வந்தது. அங்கு வந்து சேர்ந்ததும் குரங்கு தாவி மரத்தில் ஏறிக் கொண்டது உடனே முதலையிடம் தாங்கள் இவ்வாறு நம்பிக்கைத் துரோகம் செய்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தாங்களுடன் வந்து உயிர் துறக்க நான் விரும்பவில்லை, என்றது. இது கேட்ட முதலை தனது முட்டாள் தனத்தை நினைத்து வருந்தியது.

## 9. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு




ஒரு பெரிய மரத்தில் நிறையப் பறவைகள் வசித்து வந்தன. அவைகள் எப்பொழுதும் ஒன்று கூடியே இரைதேட வெளியே சென்று தீரும்பும்.

ஒரு நாள் காலை அவைகள் இரை தேடிப் புறப்பட்டு சென்றன. வழியில் ஒரு பெரிய வலை விரித்திருப்பதைக் கண்டன. அதில் நிறைய தானியங்கள் நிறைந்து கிடந்தன. அதைக் கண்ட பறவைகள் அத்தானியங்களை தீன்ன நினைத்தன. ஆனால் அவைகளில் வயதான பறவை ஒன்று மற்றப் பறவைகளைப் பார்த்து, கிது நம்மைப் பிழிக்க விரிக்கப்பட்டிருக்கும் வலை. நாம் தானியங்களை தீன்ன இறங்கினால் வலையில் அகப்பட்டுக் கொள்வது நிச்சயம். பிறகு நாம் தப்பமுடியாது என்று கூறி எச்சரித்தது. ஆனால் மற்றப் பறவைகள் இதைப்

பொருட்படுத்தவில்லை. எல்லாப் பறவைகளும் தானியங்கள் இறைத்த வலையின் மேல் இறங்கின. வேறு வழியின்றி அவ்வயதான பறவையும் கூடவே இறங்கிற்று. எல்லாப் பறவைகளும் அவ்வலையில் சிக்கிக் கொண்டன. பலவாறு முயன்றும் அவைகளால் தப்பி வெளிவர முடியவில்லை. வருத்தத்துடன் அயர்ந்து நின்றன.

அச்சமயம் அவ்வயதான பறவை மற்ற பறவைகளிடம், இப்பொழுது நாம் வேடனிடமிருந்து தப்பிப் பிழைக்க ஒரு வழிதான் உண்டு. நாம் எல்லோரும் சேர்ந்து ஒன்றாய் வலையுடன் பறந்து செல்ல வேண்டும். வெகுதூரம் பறந்து சென்று தப்ப வேண்டும் என்றது, இதை எல்லாப் பறவைகளும் ஆமோதித்தன.




உடனே எல்லாப் பறவைகளும் ஒரே சமயத்தில் வலையுடன் பறந்து மேலே சென்றன. இதைக் கண்ட வேடன் அவைகளை துரத்தி ஓடினான். ஆனால் பறவைகள் வெகுதூரம் பறந்து சென்று மறைந்தன. வேடனும் அயர்ந்து நின்றான்.

பறவைகள் வலையுடன் தமது மரத்தடியில் இறங்கின. அம்மரத்தடியின் பொந்தில் எலிகள் வசித்து வந்தன. அவை அப்பறவைகளின் நண்பர்கள், அதனால் அவ்வெலிகள் வலையில் சிக்குண்டு தவிக்கும் பறவைகளைக் கண்டன. உடனே தமது பற்களால் வலையைப் பல இடங்களில் கழித்துத் துண்டாக்கின. எல்லாப் பறவைகளும் தப்பி வெளியே வந்தன.



## 10. கழுதையும் நிழலும்




காசி என்றோரு கிராமவாசியிடம் பெரிய கழுதை ஒன்று இருந்தது. அதை அவன் தீனமும் அருகிலுள்ள சந்தைக்கு ஓட்டிச் சென்று ஆங்கு சுமை ஏற்றி கலை சம்பாதித்து வந்தான். சில நாட்கள் கழுதையை மற்றவர்களுக்கு வாடகைக்குக் கொடுத்து வந்தான்.

ஒரு நாள் மாசி என்ற ஒரு கிராமவாசி காசியிடமிருந்து கழுதையை வாடகைக்கு எடுத்து ஓட்டிச் சென்றான். அவனுடன் காசியும் கூடச் சென்றான். இருவரும் அருகிலுள்ள சந்தைக்கு கழுதையுடன் சென்றனர். அப்பொழுது நல்ல கோடை காலம். அதனால் வெயில் அதிகமாக இருந்தது. வழியில் மரம் எதுவும் இல்லாததால் நிற்க நிழல் எதுவும் இல்லை. வெயிலின் கொடுமை தாங்காமல் இருவரும் மிக்க அவதீயுடன் நடந்து சென்றனர்.







தீவிரன்று காசிக்கு ஓர் எண்ணம் உதித்தது. தான் கழுதையின் நிழலில் உட்கார்ந்து இளைப்பாற நினைத்தான். அந்நிழலில் ஒருவருக்குத்தான் இடம் இருந்தது. அதனால் மாசி அவனைத் தடுத்து நிறுத்தினான்.

உடனே காசி, மாசியிடம், “கழுதை என்னுடையது அதனால் அதன் நிழலில் உட்கார எனக்குத் தான் உரிமை உண்டு” என்றான். அதற்கு மாசி இன்று உன் கழுதையை வாடகைக்கு எடுத்திருப்பதால் இன்று அந்நிழலில் உட்கார எனக்குத்தான் உரிமை உண்டு” என்று கூறினான். இருவரும் பேச்சுமற்ற அடிதடிச் சண்டையில் இறங்கினர். கையிலிருந்த தடியால் அடித்துக் கொண்டனர். தற்செயலாக காசியின் ஓர் அடி கழுதையின் மேல் விழுந்தது. அதனால் வெகுண்ட கழுதை ஆங்கிருந்து வேகமாய் ஓட்டமெடுத்தது அதனால் கழுதையின் நிழலும் இல்லாமல் போயிற்று.

காசியும், மாசியும் தமது முட்டாள் தனத்தை நினைத்து வருத்தமுற்றனர். அலைந்து தீரிந்து தேடிப் பிடித்து கழுதையை ஓட்டிச் சென்றனர்.







விலை. 100/-

**வாழ்வெளச்சுமிப் பகிள்பகம்**

41, கண்ணடி வீதி, கைதடி யாழ்ப்பாணம்.  
322, செட்டியார் தெரு, கொழும்பு - 11.

தொலைபேசி: 021-2231769, 011-334004  
E-mail: [astraluxme@yahoo.com](mailto:astraluxme@yahoo.com), Web: [www.astraluxumie.com](http://www.astraluxumie.com)